

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை மின்சார சபை ஓய்வூதிய நிதியத்தின் 2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நலனாளிகளுக்காக உள்ள தேறிய சொத்துக்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நலனாளிகளுக்காக உள்ள தேறிய சொத்து மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் மற்றும் பொழிப்பாக்கிய முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளை உள்ளடக்கிய 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1321/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 14(1) ஆம் பிரிவு, 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் என்பவற்றிலுள்ள ஏற்பாடுகளை பின்தொடர்ந்து எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் தரப்படுகின்றன.

2025 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதியத்தின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சலை உண்மையாகவும் நியாயமாகவும் காட்டும் வகையில் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க என்னால் கணக்காய்வு செய்யப்பட்டது. இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பகுதியில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் வகையில் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு சான்றுகள் போதியளவானவை மற்றும் பொருத்தமானவை என்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக முகாமைத்துவத்தினதும் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிதியத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையில் கணக்குகளை வைத்திருத்தல் மற்றும் நிதியம் தொடர்ந்தியங்குவதற்குரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, நிருவாகத்துடன் தொடர்புபட்ட தரப்பினர்களினால் வகிக்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான

வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள் சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக தாக்கம் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதற்காக நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிதியத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாக மதிப்பீடு செய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிதியத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக நிதியம் தொடர்ந்தியங்குவது தொடர்பான அடிப்படையினை ஈடுபடுத்தும் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது முடிவுரைகளானது கணக்காய்வாளரின் அறிக்கைத் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளின் மீதான அடிப்படையிலானதாகும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிதியத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்கல்களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வகையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிதியத்தின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க நிதியம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா எனவும் ஆகும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்கமை

சட்டங்கள், விதிகள் பிரமாணங்கள் போன்றவற்றிற்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2003 திசெம்பர் 31 ஆந் திகதிய 1321/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஓய்வூதிய நிதிய பிரமாணங்கள்			

(அ) விதி 18	ஏற்பாடுகளிற்கு ஓய்வூதிய அதிகரிப்பதற்கு சபையால் எடுக்கப்பட்டிருந்தது. 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே 15 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம்	முரணாக கொடுப்பனவை பணிப்பாளர் தீர்மானம் மேலும், அமைச்சிற்கு பட்டிருந்தது. வெளியிட	திருத்தங்களின் வெளியிடுவதற்காக பெறப்பட்ட உரிய அங்கீகாரம் மற்றும் வேண்டப்பட்ட ஆவணங்கள் காலத்திற்கு முன்வைக்கப் பட்டிருந்தது. மேலும், வேண்டிய	நிதியமானது ஓய்வூதிய நிதிய பிரமாணங்களுடன் இணங்கியொழுக வேண்டும் மற்றும் சலுகை அதிகரிப்புகள் அல்லது ஏனைய
-------------	---	---	---	--

ஓய்வூதிய அதிகரிப்புகள், 2020 ஆவணங்கள் மின்வலு கொடுப்பனவுகளை
திசெம்பர் 31 அல்லது அதற்கு அமைச்சிற்கு மீள ள
முன்னர் ஓய்வு பெற்ற சமர்ப்பிக்கப்பட்டது. நடைமுறைப்படுத்த
ஓய்வூதியதாரர்களுக்கு 2021 சொல்லப்பட்ட சம்பள மற்றும் துவதற்கு முன்னர்
ஜனவரி 01 முதல் அமுலுக்கு மருத்துவ கொடுப்பனவு தேவையான
வரும் வகையில் குறைந்தபட்ச அதிகரிப்புகள் திருத்தப்பட்ட அனைத்து
மாதாந்த ஓய்வூதியம் ரூபா ஓய்வூதிய நிதிய அங்கீகாரங்களை
10,000 இலிருந்து ரூபா 15,000 பிரமாணங்களின் விதி 23.2, யும்
ஆக அதிகரிக்கப்பட்டது மற்றும் 23.3 மற்றும் 23.4 இன் பெற்றுக்கொள்ள
அதே வகையைச் சேர்ந்த பிரகாரம் செய்யப்பட்டிருந்தது. வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் 2025 ஏப்ரல் 29 ஆம்
10 சதவீத அதிகரிப்பு திகதியன்று வலுசக்தி
ஆகியவை அடங்கும். மேலும், அமைச்சின் செயலாளருடன்
2013 அக்டோபர் 23 இடம்பெற்ற கூட்டத்தில்,
திகதியிடப்பட்ட சபையின் மறுசீரமைப்பு செயன்முறையின்
தீர்மானத்தின் அடிப்படையில் கீழ் வரும் புதிய
2018-2025 காலப்பகுதியில் ரூபா ஒழுங்குவிதிகளில் இத்தகைய
1,205.84 மில்லியன் மருத்துவச் திருத்தங்களைச்
சலுகைக் கொடுப்பனவுகளாக இணைப்பதற்கு
வழங்கப்பட்டிருந்தன. அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில்,
வரையறுக்கப்பட்ட இ.மி.ச
ஊழியர்கள் நிதிய (தனியார்)
கம்பனியினால் வரைவு
செய்யப்பட்டு வரும்
நிதியத்தின் முன்மொழியப்பட்ட
புதிய ஒழுங்குவிதியில்
இத்திருத்தங்கள் சேர்க்கப்படும்.

(ஆ) விதி 6.2

முகாமைத்துவ குழு குறைந்தது
03 மாதங்களில் ஒரு
தடவையானது கூட்டப்பட
வேண்டப்பட்ட போதிலும்
மீளாய்வாண்டின் போது 03
கூட்டங்கள் மாத்திரம்
நடைபெற்றிருந்தது.

உடன்படுகின்றேன்
.

ஓய்வூதிய நிதிய
பிரமாணங்களின்
தேவைகளுக்கு
இணங்க
முகாமைத்துவ
குழுக் கூட்டங்கள்
நடாத்தப்பட
வேண்டும்.

(இ) விதி 22.1

இந்த ஏற்பாடுகளிற்கு முரணாக CEB இல் 18 ஆண்டுகள், 05 மாதங்களும் 19 நாட்டகள் மாத்திரம் சேவையாற்றிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஓய்வூதியத்தை செலுத்துவதற்கு 2024 பெப்ரவரி 13 இல் முகாமைத்துவ குழுவால் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அந்த ஊழியருக்கு எந்தவொரு சம்பள நிலுவைகளை செலுத்தாமல் 2004 யூலை 12 நியமனத் திகதியை 1995 நவம்பர் 10 ஆக திகதியிட்டு முன்கொண்டு வருவதன் மூலம் 2017 மார்ச் 27 ஆந் திகதிய லி/சா/6/சே.ப.சு. ஆம் இலக்க மின்வலு மற்றும் சக்தி அமைச்சு செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் குழு இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது. இதன்படி, 2023 இலிருந்து மீளாய்வாண்டு இறுதி வரை அந்த உத்தியோகத்திற்கு ஓய்வூதிய கொடுப்பனவாக ரூபா 1,074,067 ஆன தொகை செலுத்தப்பட்டிருந்தது.

உரிய HR பிரிவால் ஓய்வூதியம் வழங்கப் பட்டிருந்ததுடன் 2023 ஜனவரி முதல் 2023 யூன் வரை செலுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், சேவை காலம் தொடர்பான பிரச்சனை காரணமாக ஓய்வூதிய பிரிவால் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருந்தது. தீர்மானம் எடுப்பதற்கு ஓய்வூதிய நிதியத்தின் முகாமைத்துவக் குழுவில் இந்த விடயத்தை அட்டவணைப்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டு HRC இல் ஓய்வூதியகாரரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்விடயம் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, ஓய்வூதியம் ஏற்கனவே செலுத்தப்பட்டிருந்தமையினால், நிறுத்தி வைக்கப்பட்ட கொடுப்பனவை விடுவிப்பதற்கு குழு ஒப்புதல் அளித்தது. அத்துடன், அவரது ஓய்வூதியக் கொடுப்பனவு ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய ஆவணங்களையும் குழு பரிசீலித்திருந்தது.

ஓய்வூதிய நிதிய பிரமாணங்களுக்கு இணங்க தகுதியுடைய உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஓய்வூதிய நன்மை வழங்கப்பட வேண்டும்.

(ஈ) விதி 24.2

நியாமான கால இடைவெளியில் குறித்த ஓய்வூதியக்காரர் வாழ்வாதார நிலையை மெம்மையாய்வு செய்வதற்கு முறையாக பொறிமுறை இல்லாமையால் ரூபா 10.5 மில்லியன் ஓய்வூதிய கொடுப்பனவுகள் 2019 முதல் 2025 வரை மாத்திரம் இறந்த ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டு வரையும் அறவீடு செய்யப் பட்டிருக்கவில்லை. மேலும், இந்த கொடுப்பனவுகள் மீளாய்வாண்டு இறுதி வரையும் கணக்கேடுகளில் பெறவேண்டியவையாக பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பாக ஓய்வூதிய நிதியத்தின் முகாமைத்துவ குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் பலதடவை உயிர்வாழும் நிலையை உறுதிப்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாக, வருட ஆரம்பத்தில் வருடத்திக்கு ஒருமுறை உயிர் வாழ் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படுகின்றது. மேலதிகக் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதும், அத் தொகையை மீளப்பெறுவதற்காக வங்கிகளுக்கும் சட்டப்பூர்வ பயனாளிகளுக்கும் கடிதங்கள்

ஓய்வூதிய மேலதிகக் கொடுப்பனவுகளை எத் தவிர்ப்பதற்கும், மற்றும் அவற்றை உரிய காலத்தில் மீளப்பெறுதல் மற்றும் முறையான கணக்கீட்டை உறுதிப்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்படுதல் வேண்டும்.

அனுப்பப்படுகின்றன.
நீண்டகாலமாக நிலுவையில்
உள்ள இத்தகைய
கொடுப்பனவுகளை
மீளப்பெறுவதில் உள்ள
சிரமங்கள் காரணமாக அவை
ஆண்டுதோறும் பதிவழிப்பு
செய்யப்பட வேண்டியுள்ளதால்,
ஆண்டின் இறுதியில்
பெறவேண்டிய தொகை
கணக்கு
உருவாக்கப்படுவதில்லை.
தற்போது, இத்தகைய
கொடுப்பனவுகள் குறித்த
ஆண்டிலேயே செலவினமாகக்
இனங்காட்டப்பட்டு வருகின்றன.

மேலதிகக்
கொடுப்பனவுகளுக்காகப்
பதிவேடொன்று
பராமரிக்கப்பட்டு வருவதோடு,
அக் கொடுப்பனவுகளை முழு
ஆற்றலுடன்
மீளப்பெறுவதற்கான
நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

2025 திசம்பர் 31 இல் உள்ளவாறு நலனாளிகளிற்காக கிடைத்த தேறிய சொத்துக்கள் ரூபா 62,094 மில்லியனாக இருந்ததுடன் நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நலனாளிகளிற்காக கிடைத்த தேறிய சொத்துக்கள் ரூபா 60,215 மில்லியனாக இருந்தது. ஆகவே, நலனாளிகளிற்காக கிடைத்த தேறிய சொத்துக்கள் ரூபா 1,879 மில்லியன் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. மேலும், நிதியத்தின் நிபுணத்துவ மதிப்பாய்வு அறிக்கை அடிப்படையில் ரூபா 23,007.9 மில்லியன் இலங்கை மின்சார சபையிடமிருந்து பெறவேண்டியவையாக இனங்காணப்பட்டிருந்ததுடன் அந்த தொகை இலங்கை மின்சாரசபையின் (CEB) நிதிக்கூற்றுக்களில் பொறுப்பாகவும் பதியப்பட்டிருந்தது.

இலங்கை மின்சார சபையிடமிருந்து பெறப்பட்ட வருடாந்த பங்களிப்புகளுக்கும் நிதியத்தால் செலுத்தப்பட்ட உண்மையான ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்கும் இடையே 2025 ஆம் ஆண்டில் ரூபா 820.8 மில்லியன் மற்றும் 2024 ஆம் ஆண்டில் ரூபா 886.64 மில்லியன் பற்றாக்குறை அவதானிக்கப்பட்டது. இது அக்காலப்பகுதியில் ஓய்வூதியப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு வருடாந்த பங்களிப்புகள் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகின்றது. 2024 செப்டம்பர் 18 ஆம் திகதியன்று நடைபெற்ற முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலும் இவ் விடயங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன், நிதியத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது நீண்டகால அடிப்படையில் பங்களிப்பாளர்களுக்கு ஓய்வூதியப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதன் திறனைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும் என எச்சரித்த CEB இன் பொது முகாமையாளரும் உப தலைவரும், நிதி இடைவெளியை நிரப்புவதற்கான வழியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மேலும், மீளாய்வாண்டின் இறுதியில், ஓய்வூதிய நிதியத்தின் மொத்த முதலீட்டுப் பெறுமதி ரூபா 38,881.82 மில்லியனாக இருந்தது. இத்தொகையில் 97.78 சதவீதம் (ரூபா 38,015.81 மில்லியன்) நிலையான வைப்புகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த அதேவேளை, 2.28 சதவீதம் (ரூபா 866.01

மில்லியன்) மாத்திரமே தொகுதிக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இது முதலீட்டுத் தொகுப்பில் பல்வகைப்படுத்தல் இன்மையைக் காட்டுகின்றது. அத்துடன், நிலையான வைப்புகளின் கணிசமான பகுதி அரசு வர்த்தக வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதில் 66.47 சதவீதம் ஒரே வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. இத்தகைய ஒருங்கிணைப்பானது நிதியத்தை அதிகளவான பாதக அபாயத்திற்கு உட்படுத்துவதுடன், அந்த நிறுவனத்தின் நிதி அல்லது செயற்பாட்டுச் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில், நிதியத்தின் முதலீடுகளின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையைப் பாதகமாகப் பாதிக்கக்கூடும்.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடங்களின் போக்கு பகுப்பாய்வு

அதிகரிப்பு அல்லது வீழ்ச்சியின் சதவீதங்களுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வானது பின்வருமாறு.

வருமானம் / செலவினம்	2025	2024	அதிகரிப்பு / (வீழ்ச்சி) ரூபா மில்லியன்	சதவீதம் %
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்		
முதலீட்டு வருமானம்	5,032	4,980	52	1
ஓய்வூதியகருக்கு செலுத்தப்பட்ட நலன்கள்	3,779	3,677	102	2.8

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2014 இல் என்ரஸ் செக்குறீரீஸ் PLC ஊடாக திறைசேரி முறிகளில் ரூபா 400.4 மில்லியன் முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன் கம்பனியானது நிதியத்தின் அனுமதி இல்லாமல் முதலீட்டினை மீளப்பெற்றிருந்தமை அவதானிக்கப்பட்டது. மேலும், 2015 இல் இலங்கை மின்சார சபை உள்ளக கணக்காய்வு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வில் இலங்கை மத்திய வங்கி மூலம் பெறப்பட்ட (லங்கா பாதுகாப்பு முறைமை) உறுதிப்படுத்தல் பிரகாரம் ஓய்வூதிய நிதியத்தின் பெயரின் திறைசேரி முறிகள் எதுவும் இருக்காமை வெளிப்பட்டது. எவ்வாறாயினும், சபையானது இரு ஆண்டுகளிற்கு மேலான தாமதத்துடன் 2018 இலேயே முதிர்வு திகதியில் அட்டுறு கூப்பன் வட்டியுடன் முதலீட்டை அறவிடுவதற்கு என்ரஸ் செக்குறீரீஸ் PLC இற்கு எதிராக சிவில் வழக்கினை தொடுத்திருந்தது.	அக்காலப்பகுதியில் நிதியத்தில் பணியாற்றிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி மோசடி குறித்து புலனாய்வு செய்வதற்காக இலங்கை மின்சார சபையினால் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சுயாதீனக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன், அக்குழுவின் இறுதி அறிக்கை 2026.05.11 அன்று வரையறுக்கப்பட்ட CEBEF (தனியார்) கம்பனியின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் பரிந்துரைகளின்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அறிக்கையின்	முதலீட்டு நடவடிக்கைகள் மீதான உள்ளகக் கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு, மீளப்பெறும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராகப் பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், அந்நேரத்தில் பரிந்துரைகளுக்கு அமைய
நிதியத்தில் சேவையாற்றிய பொறுப்புடைய சட்ட நடவடிக்கைகளும்
உத்தியோகத்தர்களிற்கு எதிராக எவ்வித மேற்கொள்ளப்பட்டு
நடவடிக்கையும் எடுக்கப் வருகின்றன.
பட்டிருக்காததுடன் அவர்கள் இலங்கை
மின்சார சபையிலிருந்து ஓய்வுபெற
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.